

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நகரின் நகர்ப்புற காடுவளர்ப்பு மேலாண்மைத் திட்டத்திற்கு தங்கள் கருத்துக்களை வழங்க குடியிருப்புவாசிகள் அழைக்கப்படுகிறார்கள்

ப்ராம்ப்ட்டன், ON (நவம்பர் 3, 2020) – ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, தனது முதலாவது நகர்ப்புற காடுவளர்ப்பு மேலாண்மை திட்டத்தினை (Urban Forest Management Plan (UFMP)) உருவாக்கவிருக்கிறது; இந்தப் புதிய யுக்தியை உருவாக்குவதற்கான தங்கள் கருத்துக்களை ஆன்லைன் கருத்தாய்வு ஒன்றில் வழங்குமாறு குடியிருப்புவாசிகள் வரவேற்கப்படுகிறார்கள்.

ப்ராம்ப்ட்டன் நகரின் நகர்ப்புற காடுவளர்ப்பிற்கான பசுமைச்சூழல் ரீதியான சேவைகள் மற்றும் நன்மைகளை அதிகரிக்க UFMP அமைப்பானது நகரத்திற்கு யுக்திரீதியான வழிகாட்டுதலை வழங்கும்; இது, நகர்ப்புற காடுகளை நிலைத்து நிற்கும் வகையில் அமைத்து அதனை மேலும் வளர்ப்பதற்கான ஒரு தொலைநோக்குப் பார்வை மற்றும் நடவடிக்கைகளை அடையாளம் காண்பதன் மூலம் வழங்கப்படும்.. இந்த முழுமையானதும் விரிவானதுமான திட்டம், இது போன்ற வாய்ப்புகளை ஆராயும்: தற்போதைய கொள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துதல், சமூக ஈடுபாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துதல், சாதகமான செயல்திறன் மிக்க காடு வளர்ப்பு மேலாண்மையை மேற்கொள்ளுதல், கூட்டாக இருந்தபடி மரங்களை நடுவதில் கூட்டு சேருபவர்களுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் நகர்ப்புற காடு வளர்ப்புக்கான கண்காணிப்பை செயல்படுத்துதல்.

2019 ஆண்டு டிசம்பர் மாதத்தில் UFMP க்கு உருவம் கொடுக்க அர்ப்பன் ஃபாரஸ்ட் இன்னொவேஷன்ஸ் இன்க். (Urban Forest Innovations Inc) உடன் இணைந்து நகர நிர்வாகம் பணியாற்றத் தொடங்கியது. UFMP ஐ முழுமையாக்குவதை 2021 இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

UFMP யின் வெற்றியானது ஒருவகையில், கூட்டாக பணியாற்றுபவர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவைப் பொறுத்தது; எனவே நகர ஊழியர்கள், வெளியார் நிறுவனங்கள், உள்ளூர் பூர்வீக குடியினர், ப்ராம்ப்ட்டன் குடியிருப்புவாசிகள், நகர சபை, மற்றும் ஏற்கனவே உள்ள அல்லது சாத்தியமான கூட்டாளர்களிடமிருந்து, உள்ளீட்டுக் கருத்துக்களை நகரம் எதிர்பார்க்கிறது.

சமுதாயக் கருத்தாய்வானது நவம்பர் 2- 30 தேதிகளில் www.brampton.ca/trees எனும் வலைப்பக்கத்தில் கிடைக்கப்பெறும்.

மரங்கள் பற்றிய புகைப்படம் எடுக்கும் போட்டி :நவம்பர் 2-30

சுற்றுச்சூழல் மீதான நட்பினை வெளிக்காட்டுவதற்கான பரிசினை வெல்லும் வாய்ப்புக்காக, மரங்களை சித்தரிக்கும் கலைப்படைப்புகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு, ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்! புகைப்படங்கள், வரைபடங்கள் மற்றும் சிற்பங்கள் உட்பட அனைத்து வகையான கலைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சமர்ப்பிப்பதற்கான பொருட்களின்

புகைப்படங்களை Twitter அல்லது Facebook இல் BramptonGreenCity@brampton.ca ஐப் பயன்படுத்தி இடுகையிடுவதன் மூலம் அல்லது @CityBrampton ஐ டேக் செய்வதன் மூலமும் செய்யலாம்; அல்லது ஒரு புகைப்படத்தை BramptonGreenCity@brampton.ca க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். பரிசு வெல்லும் சமர்ப்பிப்பு UFMP மற்றும் நகரத்தின் வலைத்தளத்தின் அட்டைப்படத்தில் இடம்பெறும். மேலும் தகவலுக்கு, www.brampton.ca/trees ஐப் பார்வையிடவும்.

பின்புலம்

ப்ராம்ப்ட்டன் நகரின் நகர்ப்புற காடுவளர்ப்பானது, நகரத்தின் எல்லைக்குள் உள்ள பொது மற்றும் தனியார் நிலங்களில் உள்ள அனைத்து மரங்களையும் அவற்றின் வளர்ச்சிக்கான சூழல்களையும் உள்ளடக்கியது. நமது சமூகத்திற்கு சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக நன்மைகளுடன் கூடிய முக்கியமான பசுமையான உள்கட்டமைப்புக்கு இது அவசியமாகும். இருப்பினும், நகர்ப்புற காடுகள் வளர்ப்பில், வளர்ச்சி மற்றும் தீவிரப்படுத்தல், காலநிலை மாற்றம், நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல் உள்ளிட்ட பல நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொள்கிறது. சமீபத்திய ஆண்டுகளில், எமரால்டு ஆஷ் போரர் (Emerald Ash Borer) எனும் பூச்சி தாக்குதல் மற்றும் 2013 ஆண்டின் பனிப்புயல் ஆகியவை, ப்ராம்ப்ட்டனில் உள்ள பல மரங்களை சேதப்படுத்தி விட்டன; இதன் காரணமாக பல்வேறு புதுப்பித்தல் முயற்சிகளில் முதலீடு தேவையாகிறது.

ப்ராம்ப்ட்டனின் UFMP ஆனது, ப்ராம்ப்ட்டன் நகர்ப்புற காடுவளர்ப்பிற்கான அனைத்து அம்சங்களையும் மேலாண்மை செய்வதற்கான யுக்திரீதியான வழிகாட்டுதலை வழங்கும்; இதில் நமது நகர்ப்புற காடுகள் பற்றிய மதிப்பீடு, பராமரிப்பு, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பற்றிய விரிவான அணுகுமுறை மற்றும் குடியிருப்பாளர்களையும் கூட்டாக பணி செய்பவர்களையும் வழிநடத்தி, அதில் ஈடுபடுத்துதல் ஆகியவையும் அடங்கும்.

UFMP என்பது ப்ராம்ப்ட்டன் நகரின் பசுமைச்சூழலுக்கான மாஸ்ட்டர் திட்டத்தின் (Brampton's Grow Green Environmental Master Plan) ஒரு பகுதியாகும் மற்றும், 2040 ஆம் ஆண்டிற்குள்ளாக ஒரு மில்லியன் மரங்களை வளர்ப்பதற்கான ப்ராம்ப்ட்டன் நகரின் 2040க்கான தொலைநோக்குப்பார்வை மற்றும் சமுதாய சக்தி மற்றும் மாசு உமிழ்தல் குறைப்புத் திட்டத்தின் (Community Energy and Emissions Reduction Plan (CEERP)) முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/trees.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரமாகும், மற்றும் நமது மரங்கள், தாவரங்கள் மற்றும் பசுமையான இடங்களை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது நகர்ப்புற காடுகள் நமது சமூகத்தின் ஒரு அங்கமாகும், மேலும் ப்ராம்ப்ட்டனின் முதலாவது நகர்ப்புற காடுவளர்ப்பு மேலாண்மை திட்டத்தை நாங்கள் உருவாக்க இருப்பதால், நமது மரங்களுக்கான எதிர்காலம் பற்றிய தங்கள் கருத்துக்களை அனைத்து குடியிருப்பாளர்களும் தெரிவிக்க ஊக்குவிக்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“பசுமையை வளர்ப்பதற்கான சுற்றுச்சூழல் மாஸ்டர் திட்டத்தின் கீழாக நமது முதலாவது நகர்ப்புற காடுவளர்ப்பு மேலாண்மை திட்டத்தை உருவாக்கியதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்த புதிய யுக்தியானது, ப்ராம்ப்ட்டன் நகரின் நகர்ப்புற காடுகளை நாங்கள் எவ்வாறு நிர்வகிப்பது என்பதற்கான தகவலறிந்த கட்டமைப்பை வழங்கும்; ப்ராம்ப்ட்டன் மற்றும் அதற்கு வெளியிலாக உள்ள முக்கிய பங்குதாரர்களின் உள்ளீட்டைக் கொண்டு, நமது குடியிருப்பாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் பிற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதற்கும் இது உதவும்.”

- ரொவீனா சாண்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நகர்ப்புற காடுவளர்ப்பு மேலாண்மை திட்டம் என்பது நமது மரங்களை பாதுகாப்பதிலும், நகர்ப்புற காடுகளை மேம்படுத்துவதிலும் முக்கியமான ஒரு படியாகும். சுற்றுச்சூழல் மீது நட்புறவு கொண்ட நமது நகரத்தில், மரங்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும், அவற்றைப் போற்றி பாதுகாப்பதற்கும் சிறந்த பழக்கவழக்கங்களை வளர்த்துக்கொள்வதால், குடியிருப்பாளர்களின் கருத்தைக் கேட்பது என்பது எங்களுக்கு முன்னுரிமை கொண்ட விஷயமாகும்.”

- சார்மெய்ன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத் தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டனின் நகர்ப்புற காடு வளர்ப்பு மேலாண்மை திட்டத்தில் நாம் முன்னேறும்போது, அதில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும், நமது பங்குதாரர்களை ஈடுபடுத்துவதற்கும் நகர ஊழியர்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தை முடித்துவிடவேண்டும் என நாங்கள் பணியாற்றும்போது, இதனுடன் சேர்ந்துகொள்ளும் பங்களிப்பாளர் ஈடுபாடுகளும் சமூக கருத்தாய்வு ஆகியவை இந்த பசுமை முயற்சியில் குடியிருப்பாளர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான சிறந்த வழியாகும்.

- டேவிட் பேட்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது இயற்கைச் சூழலின் ஆரோக்கியம் மற்றும் நிலைத்து நிற்கும் தன்மை குறித்த நலன் விரும்பியாகவும், குடிமக்களால் வழிநடத்தப்படுபவராகவும் இருக்கும் நான் முழுமையான ஆர்வத்துடன், இந்த செயல்முறையில் என்னை உட்படுத்திக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சுற்றுச்சூழல் பற்றிய முடிவெடுப்பதில் சமூகத்தினரின் குரல்கள் முக்கியமானவை, எனவே குறுகிய மற்றும் நீண்ட காலப் போக்கில் நகர்ப்புற காடு வளர்ப்பு மேலாண்மைத் திட்டம் என்னென்ன முன்னுரிமை கொண்ட விஷயங்களை அமைத்து, அவற்றை நிறைவேற்ற முடியும் என்பதை நான் எதிர்நோக்குகிறேன்.”

- ப்ரீத்தி அன்பழகன், இணைத்தலைமைப் பொறுப்பு, சுற்றுச்சூழல் ஆலோசனைக் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca